

சுதந்திர இந்தியா @75

நேர்மையுடனான தற்சார்பு

SUTHANTHIRA THIRUNAL AMUDHA PERUVIZHA
TAMIL NADU



தமிழ்நாடு அரசு

போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், சென்னை

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில்

(TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல்

TNPSC மற்றும் SSC, IBPS, RRB ஆகிய போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தற்போது, மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, புதிதாக இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

1. தகுதி:

- அ. குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- ஆ. 01-01-2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்
- இ. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்

2. விண்ணப்பிக்கும் முறை:

பயிற்சி பெற விரும்புவோர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளமான www.civilservicecoaching.com மூலம் இணையவழியாக 31-03-2023 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய வழி மூலம்

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் திருத்தம் கோரி பெறப்படும் எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

3. அழைப்புக் கடிதம்:

பயிற்சி வகுப்புக்கான அழைப்புக் கடிதம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com இல் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து சேர்க்கையின்போது அவசியம் எடுத்துவர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை குறித்த நாள் மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

4. தெரிவு செய்யும்முறை:

பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

5. உணவு மற்றும் தங்கும் வசதிகள் இப்பயிற்சி மையங்களில் இல்லை.

6. வகுப்பு நேரம் :

தேர்வர்கள் பயிற்சிக்கு தினமும் வந்து செல்லும் வகையில் பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை வாராந்திர வேலை நாட்களில் மட்டும் நடைபெறும். பயணப்படிகள் வழங்கப்பட மாட்டாது. வருகைப்பதிவு மிகவும் அவசியம்.

7. பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டு விவரங்கள்

இனம்	ஒதுக்கீடு விபரம்
பொது	31%
பிற்படுத்தப்பட்டோர்	26.5%
பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்	3.5%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்	20%
ஆதி திராவிடர்	15%
அருந்ததியர்	3%
பழங்குடியினர்	1%
மொத்தம்	100%

சிறப்பு இட ஒதுக்கீட்டின்கீழ் கோரும் உரிமைகளுக்கான தகுதிகள் இவ்வறிக்கை நாளன்று இருக்க வேண்டும் மற்றும் தகுதி வாய்ந்த அலுவலரிடமிருந்து பெறப்பட்ட

இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் சேர்க்கையின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

8. மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 , 8489334419 மற்றும் மின்னஞ்சல் முகவரி ceccchennai@gmail.com & ceccnandanam@gmail.com ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஓம்/ க. சிவக்குமாரி

முதல்வர்